1989 அக்டோபர் 31]

எல்லாம் இந்த சலுகைகள் பெறப்படமுடியாத நிலைமை இருக்கிறது. ஆகையினால் அப்படிப்பட்ட இடத்தில் முன் உரிமை கொடுத்து அந்த டிரான்ஸ்பார்மர்களை மாற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. என். நேரு : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, உறுப்பினர் அவர்கள் எந்த இடத்தில் இது போல் இருக்கிறது என்பதைக் கவனத்திற்குக் கொண்டு வருவார்களானால் நிச்சயமாக முன் உரிமை அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயங்கொண்டம் பகுதியில் அனல்மின் நிலையம்

* 3326. **திரு. க. சொ கணேசன் :**

மாண்புமிகு மின்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

திருச்சி மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் கிடைக்கும் நிலக்கரியைப் பயன்படுத்தி ஜெயங்கொண்டம் பகுதியில் அனல் மின் நிலையம் ஏற்படுத்த அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. கே. என். நேரு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மாநில அரசு திட்டமாக, ஒரு சுரங்கம் வெட்டி அதிலிருந்து கிடைக்கும் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தும் வகையில் ஒரு அனல்மின் நிலையம் அமைக்கும் சாத்தியக் கூறுகளை அரசு ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

(10.05)

திரு. க. சொ. கணேசன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஜெயங்கொண்டம் பகுதியில் நல்ல தாமுள்ள நிலக்கரி கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் மலைஜாதியினரும் மேல் ஜாதியினரும் வசிக்கிறார்கள். வானத்தை நம்பி வாழ்கிற மக்கள் பெரும்பாலும் அங்கே வசிப்பதால் அந்த அனல் மின் நிலையத்தைச் சீக்கிரம் அமைக்கும் திட்டம் அரசிடம் உண்டா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. என். நேரு : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, ஒரு சுரங்கம் வெட்ட மத்திய அரசின் அனுமதி கேட்டு, நமது அதிகாரிகளை அனுப்பி, அந்த இடத்தில் ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அது அனுப்பப்பட்ட பிறகு, அவர்களும் உங்களால் அதுபோல ஒரு சுரங்கம் வெட்ட முடியுமா என்று கேட்டு, ஒரு சுரங்கம் வெட்டுவது என்றால் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஆகும், மேலும் 2 ஆயிரம் கோடி ரூபாய் மின்சாரம் உற்பத்தி செய்ய செலவு ஆகும். ஆக, ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் நெய்வேலியில் உற்பத்தி செய்கிற அத்தனை மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டுமென்றும் இல்லையென்றால் சுரங்கம் வெட்டுவதற்கான அனுமதியையாவது தரவேண்டுமென்றும் மீண்டும் முறையிட்டிருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. க. சொ. கணேசன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதற்காக நான் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. அ. மலர்மன்னன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மூலக் கேள்விக்கான பதிலிலேயே நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய், 3 ஆயிரம் கோடி ரூபாய், 4 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள். கடந்த கால அரசுக்கு திருச்சியில் இருக்கிற 'பெல்' நிறுவனம் குப்பையிலிருந்து வருகிற கஸ்டிலிருந்து மின்சாரம் தயாரிப்பது சம்பந்தமான செயற்குறிப்பு ஒன்றை அனுப்பியதே, அது என்ன ஆயிற்று? அதை ஏற்று இந்த அரசு செயல்படுத்துமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. என். நேரு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதைப் பரிசீலித்ததில் மின் உற்பத்திக்கு அது அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கோ. பூவராகன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்றைய தினம் நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் கோரிக்கை வைத்ததற்கிணங்க நெய்வேலியிலிருந்து 'ராயல்டி' வழங்க மத்திய அரசு ஒத்துக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. ஜெயங்கொண்டம் பகுதியும் நெய்வேலி மூன்றாவது சுரங்கத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறதா? அதுபோல அனல் மின்

1989 அக்டோபர் 31]

நிலையத்திற்கோ அல்லது வேறு சுரங்கம் வெட்டுவதற்கோ நிலம் கையகப்படுத்தப்படும்போது உரிய தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவதில்லை என்பது அரசுக்குத் தெரியுமா? மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதிலே தலையிட்டு விரைவிலே இதுபோன்ற நிலங்களுக்கு அதிகத் தொகையை வழங்க முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. என். நேரு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மூலக் கேள்வியிலிருந்து தனிக் கேள்வியாக இது இருப்பதால் தனிக் கேள்வி கேட்டால் நிச்சயமாக விவரம் தரப்படும். இருந்தாலும் அங்குள்ள விவசாயிகளும், நம்முடைய பிரதிநிதிகளும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தி, விவசாயிகள் கேட்கும் தொகைக்கும், மத்திய அரசு கொடுக்கும் தொகைக்கும் சிறிய வித்தியாசம் இருப்பதால் இது குறித்து விரைவில் பேசி உரிய தொகையை விவசாயிகளுக்கு வழங்க நாங்கள் நிச்சயமாக உறுதுணையாக இருப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்ற ஆண்டு மின் வாரியத்தில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது என்று குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும், குறிப்பாக அனல் மின் நிலையங்களில் பெரிய நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நான்-கன்வென்ஷனல் எனர்ஜி சோர்சஸ் மூலமாக, அதாவது காற்றாலைகள் போன்ற சோர்சஸ் மூலம் மின்சாரம் அதிக அளவில் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்படுமா? மேலும், சுல்தான் பேட்டையில் ஒரே ஒரு விண்ட் மில் இருக்கிற காரணத்தால் 'இட் ஈஸ் நாட் வையபிள்' என்று சொல்கிறார்கள். எனவே அதிக அளவில் காற்றாலைகளை அமைத்து விண்ட் மில் மூலமாக அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கும் செயற்குறிப்பு அரசிடம் இருக்கிறதா? இல்லையென்றால் அதற்குரிய ஏற்பாடு செய்யப்படுமா?

மாண்புமிகு திரு. கே. என். நேரு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கயத்தாறிலும், முப்பந்தலிலும் இப்போது 8 மெகாவாட் உற்பத்திக் கொண்ட விண்ட் மில் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே மேலும் ஆய்வு செய்ததில் மேலும் 120 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட விண்ட் மில் ஒன்றை அமைக்கலாம் என்று முடிவு செய்து, அதையும் 'தடா' என்கிற

அமைப்பின் மூலம் அமைக்கலாம் என்று ஆய்வு செய்து இப்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(10.10)

செய்யாறு தொகுதியில் கால்நடை தீவனப் பற்றாக்குறை.

*1136 திரு வ. அன்பழகன்:

மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா:

செய்யாறு தொகுதியில் கால்நடை தீவனப் பற்றாக்குறையை போக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

மாண்புமிகு டாக்டர் க. சந்திரசேகரன்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே,

செய்யாறு தொகுதியில் கால்நடைகளுக்குத் தீவனப் பற்றாக்குறை உள்ளதாக அரசுக்குச் செய்தி ஏதும் வரவில்லை. இருப்பினும் தேவைப்படும் இடங்களுக்கு வைக்கோல் வழங்குவதற்காக வறட்சி நிவாரணத் திட்டத்தின்கீழ் 500 மெட்ரிக் டன் வைக்கோல் வாங்கி, விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. வ. அன்பழகன்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, செய்யாறு தொகுதி போன்ற பின் தங்கிய பகுதிகளிலே, வறட்சி நிலவுகிற பகுதிகளிலே வைக்கோல் மட்டுமல்லாமல், பொதுவாகக் கால்நடைத் தீவனங்களை மானிய விலையில் வழங்க அரசிடம் ஏதேனும் செயற்குறிப்பு உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் க. சந்திரசேகரன்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, செய்யாறு தொகுதியில் கால்நடைகளுக்குத் தீவனப் பற்றாக்குறை இருப்பதாக அரசுக்குச் செய்தி ஏதும் வரவில்லை. இருப்பினும் கடந்த வறட்சிக் காலத்தில் தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 500 மெட்ரிக் டன் வைக்கோலை வாங்கி, தமிழகம் முழுவதும், தேவைப்பட்ட இடங்களில் கொள்முதல் விலைக்கு சிறு, குறு மற்றும் விவசாயக் கூலிகளுக்கு அது வழங்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.